

2025 ஏப்ரல் 19 முதல் பொருந்தும்.

தனிநபர் கடனுக்கான கட்டண அட்டவணை

வரிசை எண்.	அம்சங்கள்	உண்மையான கட்டணங்கள் (ஜிஎஸ்டி தவிர்த்து)
1	வட்டி விகிதம்	ஆண்டுக்கு 10.49% முதல் 15% வரை
2	கடன் செயலாக்கக் கட்டணங்கள்	கடன் தொகையில் அதிகபட்சமாக 3% (கடன் வழங்கப்பட்ட தொகையிலிருந்து கழிக்கப்படும்)
3	கடன் ரத்து செய்வதற்கான கூலிங் காலம்	கடன் வழங்கப்பட்ட நாளிலிருந்து 5 நாட்கள் (இந்த கூலிங் காலத்திற்குள் ரத்து செய்யப்படும் கடன்களுக்கு அபராதம் விதிக்கப்படாது)
4	முத்திரை கட்டணங்கள்	தமிழ்நாடு மாநில முத்திரைச் சட்டத்தின்படி
5	நிலுவையில் உள்ள வட்டி	நிலுவைத் தேதியிலிருந்து உண்மையான பணம் செலுத்தும் தேதி வரை நிலுவைத் தொகைக்கு மாதத்திற்கு 3%
6	முன்கூட்டியே அடைத்தல்/முன்கூட்டியே செலுத்துதல் கட்டணங்கள்	12 மாத EMI-கள் வாடிக்கையாளரால் செலுத்தப்பட்ட பிறகு முழுவதுமாகவோ அல்லது ஒரு பகுதி கடனைக் கட முன்னதாகவே செலுத்த அனுமதிக்கப்படும். கடனை மூடும் தேதியில் உள்ள அசல் தொகைக்கு 2%
7	ஒரு பகுதி கடன் செலுத்துதல்	6 மாத EMI-கள் செலுத்திய பிறகு ஒரு பகுதி கடன் தொகையை முன்கூட்டியே செலுத்த அனுமதிக்கப்படுகிறது. வாடிக்கையாளர் செலுத்தக்கூடிய குறைந்தபட்ச ஒரு பகுதித் தொகை 6 மாதத் EMI-கள் அல்லது நிலுவையில் உள்ள அசல் தொகையில் 10% இவற்றில் எது அதிகமோ அதுவாக இருக்க வேண்டும். வாடிக்கையாளர் செலுத்தும் தொகையில் 2%.
8	EMI திரும்பியதற்கான (காசோலை/SI/ACH/ECS) கட்டணங்கள்	ஒவ்வொரு முறைக்கும் ₹ 500
9	கடன் ஆயுள் காப்பீடு	கடன் ஆயுள் காப்பீடு எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு காப்பீட்டு நிறுவனத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.
10	கடன் திருப்பிச் செலுத்தும் முறை	ஒரே வாடிக்கையாளருக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கடன்கள் வழங்கப்பட்டால், திருப்பிச் செலுத்தும் வரிசையில் பாதுகாப்பற்ற கடன்கள் முன்னுரிமை பெறும்.

குறிப்பு:

1. ஈக்விடாஸ் சிறு நிதி வங்கியால் வரையறுக்கப்பட்டுள்ளபடி, அந்தந்த தனிநபர் கடன் தயாரிப்பு வகைகளுக்கு கட்டணங்கள் பொருந்தும்.
2. கட்டணங்களுக்கு மேல், ஜிஎஸ்டி மற்றும் பிற அரசு வரிகள் தற்போதுள்ள விகிதத்தின்படி

வசூலிக்கப்படும்.